

Total No. of Pages: **2**

**6674**

Register Number:

Name of the Candidate:

**M.Com. DEGREE EXAMINATION, May 2015**

**(SECOND YEAR)**

**(GROUP -B)**

**221 / 611 : ADVANCED BANKING**

***(Old Regulations / New Regulations)***

Time: Three hours

Maximum: 100 marks

**SECTION - A**  
**Answer any FIVE questions**

**(5 × 8 = 40)**

1. What are quantitative credit control measures?
2. What is mixed banking?
3. What are the achievements of nationalization of banks?
4. What is the current trend in consumer advances?
5. RBI does its role in rural finance through NABARD. Explain.
6. Contrast American banking with Indian Banking.
7. What are regional rural banks?
8. Explain the role of indigenous bankers.

**SECTION - B**  
**Answer any THREE questions**

**(3 × 20 = 60)**

9. Explain the present trends in bank advances, branch expansion and deposit mobilization.
10. Explain the changing role of central banks.
11. Present the functions of RBI in respect of supervision, credit control price level exchanges and growth of the economy.
12. Banks both in India and England are on different footing. Hence their place and performance vary. Discuss.
13. Cooperative banking has its role-cut out, though diminishing of rate. Discuss.

**தமிழாக்கம்****பகுதி - அ****(5 × 8 = 40)****எவையேனும் ஜந்து வினாக்களுக்கு விடையளிக்க**

1. அளவுசார் கடன்கட்டுப்படுத்தல் முறைகள் யாவை?
2. கலப்பு வங்கியம் என்றால் என்ன?
3. வங்கிகள் தேசியமயமாக்கலின் சாதனைகள் யாவை?
4. நுகர்வோர் கடனில் தற்போதய போக்கு என்ன?
5. “NABARD” மூலம் இந்திய மத்திய வங்கி தனது கிராமிய நிதி பணியை ஆற்றுகிறது. விளக்குக.
6. அமெரிக்கன் வங்கிமுறையை இந்திய வங்கி முறையினின் றும் வேறுபடுத்துக.
7. பிராந்திய கிராம வங்கிகளாவன யாவை?
8. நாட்டு வங்கியர்களின் பங்கு பணியினை விளக்குக.

**பகுதி - ஆ****(3 × 20 = 60)****எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க**

9. வங்கி கடன் நல்கைகள் கிளைப் பெருக்கம் மற்றும் வைப்பு சேகரிப்பு போன்றவற்றின் தற்கால நிலைமையைத் தருக.
10. மத்திய வங்கிகளின் மாறும் பங்கு பணியினை விளக்குக.
11. வங்கிகளை மேற்பார்வையிடல் வங்கிக் கடன் மீதான கட்டுப்பாடுகளும் விலைநிலைச் சீர்மையும் அன்னியச் செலாவனி விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.
12. இந்திய மற்றும் இங்கிலாந்து வங்கி முறைகள் வேறுப்பட்ட கால்பதிப்பினைக் கொண்டவை. எனவே அவைகளின் நிலையும் பணி ஆற்றுகையும் வேறானவை - விளக்குக.
13. கூட்டுறவு வங்கிகள் தங்கள் பணியினை நன்றாக தெரிந்தவை, அவைகள் தற்காலத்தில் குறைந்து செல்லும் போக்கிலுள்ளதானாலும் - விளக்குக.

**\$\$\$\$\$**